

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

தெங்குப் பயிர்ச்செய்கைச் சபையின் சேலாப நிதியத்தின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

எனது இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன். அதற்கிணங்க நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் ஒன்றை நான் தெரிவிக்கவில்லை.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் மறுப்பிற்குள்ளாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஓட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை

நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2021 ஆம் ஆண்டின் போது வெளிப்படுத்தப்பட்ட பிரகாரம் நிதியத்தின் செயலாளராக செயற்பட்டிருந்த நெற்பயிர்ச் செய்கை சபையின் கணக்காளரால் நிதியத்தின் அங்கத்தவர் அல்லாத தமது குடும்பத்தின் அங்கத்தவர்களை உள்ளடக்கிய 13 பேர்களுக்கு கடன், பங்களிப்பு முற்பணம் மற்றும் ஓய்வூதிய ஏற்பாடுகளாக காசோலை மூலம் நிதி வழங்கியதன் மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் மோசடி செய்யப்பட்ட தொகை 2021 திசம்பர் 31 ஆம் திகதி வரையில் ரூபா 77,727,691 ஆக காணப்பட்டது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு உரிய மோசடி செய்யப்பட்ட தொகையான ரூபா 26,800,330 வருமான செலவினக் கணக்கில் சீராக்குவதற்குப் பதிலாக நிதி நிலைமைக் கூற்றில் அங்கத்தவர் நிதியத்தில் இருந்து	இந்த தொகை மோசடி செய்யப்பட்ட பணமாக அமைச்சின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களின் குழு அறிக்கையின் மூலம் இணங்காணப்பட்டிருந்த போதிலும் அதன் சட்ட நடவடிக்கைகள் இன்னும் முடிவடையாது இருந்தமையால் இந்த தொகை உள்ளபடியான நட்டமாக கட்டுப்பாட்டு சபையினால் உறுதிப்படுத்தி கணக்கில் சீராக்குவதற்காக இணங் காணப்பட்டிருக்கவில்லை.	சபையின் ஊழியர்களின் சேமலாப நிதியம் சரியாகவும், முறையாகவும் நிர்வாகம் செய்யப்பட வேண்டி இருந்ததுடன் மோசடி செய்யப்பட்ட தொகையை மீண்டும் அறவிடுவதற்கு தாமதம் இன்றி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

குறைக்கப்பட்டு
காண்பிக்கப்பட்டிருந்தது. 2012 –
2018 காலப் பகுதிக்கு உரியதாக
மோசடி செய்யப்பட்ட ரூபா
46,134,961 தொகைக்காக எந்த
ஒரு சீராக்கமும் நிதிக்
கூற்றுக்களில்
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ஆ) மீளாய்வாண்டின் இறுதியில் நிதி
நிலைமைக் கூற்றின் பிரகாரம்
நிதியத்தின் அங்கத்தவர் கடன்
மீதி ரூபா 192,009,539 ஆக
இருந்த போதிலும் நிதிக்
கூற்றுக்களுடன்
சமர்ப்பிக்கப்பட்டிருந்த கடன்
பட்டோர் பதிவேடு மற்றும் காலப்
பகுப்பாய்வின் பிரகாரம் அந்த மீதி
ரூபா 173,189,645 ஆனமையால்
நிதிக் கூற்றுக்களின் பிரகாரமான
மீதிக்கும் பதிவேடுகளின்
பிரகாரமான மீதிக்கும் இடையே
ரூபா 18,819,894 வேறுபாடு
அவதானிக்கப்பட்டதுடன் இந்தக்
கடனை அறவிடுதல்
பிரச்சினைக்கு உரியதாக
இருந்தமை அவதானிக்கப்பட்டது.

2018.12.31 ஆந் திகதியில்
உள்ளவாறு தயாரிக்கப்பட்ட நிதி
நிலைமைக் கூற்றில் உள்ளடக்கப்பட்ட
கடன்பட்டோர் மீதிக்கான பதிவேடு
ஒன்று (கடன்பட்டோர் பெயர்
பதிவேடு) சமர்ப்பிக்கப்பட்டிருக்க
வில்லை. 2019 ஆம் ஆண்டு முதல்
கொண்டு வரப்படுகின்ற இறுதிக்
கணக்குகள் தயாரிக்கும் போது
ஆரம்ப கடன்பட்டோர் மீதியாக
மேற்கூறப்பட்ட 2018 இன் இறுதிக்
கணக்கில் உள்ளடக்கப்பட்ட மீதியை
பயன்படுத்தப்பட்டிருந்தது. 2019 ஆம்
ஆண்டு முதல் சம்பள பதிவேட்டின்
பிரகாரம் அறவிட முடியுமான
உள்ளபடியான கடன் பட்டோர் மீதி
மற்றும் பேரேட்டின் பிரகாரம்
காணப்படுகின்ற மீதிகளுக்கு
இடையே வேறுபாடு அறவிட
முடியாக் கடனாகக் கருதி நட்டமாக
நிதியம் மத்திய வங்கிக்கு
கையளிக்கும் குழுவினால்
அங்கத்தவர்களுக்கிடையே
பகிர்ந்தளித்து இறுதி மீதி
கணிப்பிடப்பட்டுள்ளது.

அங்கத்தவர் கடன்
பதிவேடு
சரியாகவும், நாளது
வரையாகவும்
பேணிச்
செல்வதற்கும்
காணப்படுகின்ற
வேடுபாடுகளைத்
தீர்த்து வைத்து
சகல கடன்களையும்
கால ரீதியில்
அறவிடுவதற்கும்
முறையான
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(இ) 2012 ஆம் ஆண்டு முதல் 2019
ஆம் ஆண்டு வரை நிதியத்தின்
கடன், முற்பணம் மற்றும்
மாணியக் கொடுப்பனவுகள்
கணக்குகளின் மூலம் ரூபா
59,029,104 தொகை ஒன்று மோசடி
செய்யப்பட்டமையால் மற்றும்
நிதியத்திற்காக போதியளவான
பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள்
பேணிச் செல்லாமையின்
காரணமாக 2020 ஆம் ஆண்டின்
நிதிக் கூற்றுக்களில் அங்கத்தவர்
நிதியம் மற்றும் அங்கத்தவர்
கடன் கணக்கில் ஆரம்ப
மீதிகளில் சரியான தன்மை
தொடர்பாக கணக்காய்வின் போது

மோசடிகளை வெளிப்படுத்துவதற்கு
முன்னர் 2018.12.31 ஆந் திகதியில்
முடிவடைந்த ஆண்டிற்காகத்
தயாரிக்கப்பட்ட நிதிக் கூற்றுத்
தொகதியில் மோசடி தொடர்பாக
எந்த ஒரு வெளிப்படுத்தலேனும்
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இதன் காரணமாக 2019.01.01 ஆந்
திகதியில் பெறப்பட்ட ஆரம்ப
மீதிக்காக முன்னைய ஆண்டின்
நிதிக் கூற்றுக்களை
அடிப்படையாகக்
கொள்ளப்பட்டிருந்தது. மோசடிகள்
வெளிப்படுத்தப்பட்ட பின்னர் 2019
ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட
நிதிக் கூற்றுக்களில் அந்த அந்த

நிதியத்திற்காக
போதியளவான
சரியான பதிவேடுகள்
மற்றும் ஆவணங்கள்
நாளதுவரையாகப்
பேணிச் செல்லப்பட
வேண்டி
இருந்ததுடன்,
மோசடி செய்யப்பட்ட
பணத்தை தாமதம்
இன்றி
அறவிடுவதற்கு
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

ஏற்றுக் கொள்வதற்கு முடியாமல் இருந்தது.

ஆண்டுகளுக்காக இனங்காணப்பட்ட மோசடிகளின் அளவு குறிப்பிடுவதன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வினால் சுட்டிக் காட்டப்பட்ட பிரகாரம் மோசடி செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதியும் 2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நிதிக் கூற்றுக்களில் உள்ளக்கப்பட்டதன் காரணமாக ஆரம்ப மீதி வழக்களுடன் இருந்தமை எங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

(ஈ) மீளாய்வாண்டிற்கான வருமான வரி கணிப்பிடப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

2018 ஆம் ஆண்டின் இறுதி கணக்குகளின் அடிப்படையில் செலுத்த வேண்டிய வருமான வரிக்காக 2019 ஆம் ஆண்டின் போது விநியோகிக்கப்பட்ட காசோலை 2020 ஆம் ஆண்டின் போது ஓய்வு பெறச் செய்தல் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு இலக்கம் 102331222 இன் கீழ் அது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் மேற்கூறப்பட்ட இலக்கத்தின் கீழ் வரி செலுத்தாமை தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேற்கூறப்பட்ட இலக்கத்தின் கீழும் தற்போது எங்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருமான வரி சரியாகக் கணிப்பிடப்பட்டு கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

(உ) 2018 ஆம் ஆண்டிற்காக இரண்டு ஊழியர்களுக்காக செலுத்த வேண்டிய ரூபா 52,890 இலாபப் பங்கு மற்றும் செலுத்த வேண்டிய இலாபம் ஆக இனங்காணப்படாத ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்கில் செலவு வைக்கப்பட்டதன் காரணமாக ஊழியர் சேமலாப நிதியம் மிகைக் கணிப்பீட்டுக்கு உட்பட்டு செலுத்த வேண்டிய இலாபப் பங்கு குறைக் கணிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தது.

2021 மார்ச் மாதம் மோசடிகள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான இறுதிக் கணக்குகள் 2022 ஆம் ஆண்டின் போதே தயாரிக்கப்பட்டிருந்தது. இதன் போது காணப்பட்ட மூல ஆவணங்களின் குறைபாடுகளினால் (தொலைந்து போயிருந்தமை) அட்டுறு அடிப்படையில் கணக்குகள் தயாரிப்பதற்கு முடியாமல் இருந்ததுடன் அதன் பின்னர் காசு அடிப்படையில் மாற்றப்பட்ட 2019 ஆம் ஆண்டு முதல் இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்பட்டது. இதன் காரணமாக செலுத்த வேண்டிய இலாபப் பங்கு கணக்கு

நிதியத்தின் மூலம் உரிய அங்கத்தவர்களுக்கு இலாபப் பங்கு செலுத்துதல் மற்றும் செலுத்த வேண்டிய இலாபப் பங்குகளை கணக்கீடு செய்தல் முறையாகவும் சரியாகவும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

குறிப்புக்களில் இடப்படாமல்
கணக்கீடு மேற்கொண்டு இறுதிக்
கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

1.5.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

விடயம்	தொகை ரூபா	சமர்ப்பிக்கப்படாத கணக்காய்வு சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதி ஏற்பாட்டைச் செலுத்துதல்	343,399	கொடுப்பனவு உறுதிச் சீட்டுக்கள் மற்றும் துணை ஆவணங்கள்	2020 ஆம் ஆண்டின் போது ஊழியர்களுக்கு மாணியம் செலுத்தி விடுவிக்கப்பட்டிருந்த போதும் அதற்குரிய மூல ஆவணங்கள், மோசடிகள் மேற்கொள்ளும் நோக்கில் உரியவாறு இனங்காணப்படாது இருந்ததுடன் இந்த ரூபா 343,399 கொடுப்பனவுகளுக்கு உரிய ஊழியர்களுக்கான தகவல்களும் தொலைந்து போய் இருந்தது. எனினும் சம்பளம் மற்றும் அங்கத்தவர் பதிவேடுகள் பரீட்சிக்கப்பட்ட பின்னர் இந்த தொகை செலுத்திய உத்தியோகத்தர்களின் ஊழியர் இலக்கம் மற்றும் ஏனைய தகவல்கள் இனங்காணப்பட்டுள்ளது.	நிதியத்தின் சகல கொடுப்பனவுகளும் உரிய உறுதிச்சீட்டுக்கள் மற்றும் துணை ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஆ) கடன் கொடுப்பனவுகள்	4,093,386	கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்கள் மற்றும் துணை ஆவணங்கள்	2020 ஆம் ஆண்டின் காசேடு, மேற்கொண்ட குழுவினால் வேண்டும் என்றே தொலைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்கு முன்னர் வங்கிக் கூற்றுக்கள் சார்பாக புதிய காசேடு தயாரிக்க வேண்டி ஏற்பட்டிருந்தது. அதன் போது கணக்காய்விற்கு உறுதிச் சீட்டுக்கள்	நிதியம் மூலம் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கு உரிய உறுதிச் சீட்டுக்கள் மற்றும் உரிய ஆவணங்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சமர்ப்பிக்கப்படாமல் இருந்த போதிலும் இந்த கடன் பெற்ற ஊழியர்கள் சரியாக இனங்காணப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் அவர்களின் சம்பளத்தில் இருந்து கழிப்பதற்காக சம்பளப் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

(இ) கடன் கொடுப்பனவுகள்	24,279,109	துணை ஆவணங்கள்	2020 ஆம் ஆண்டின் காசேடு, மேற்கொண்ட குழுவினால் வேண்டுமென்றே தொலைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்கு முன்னர் வங்கிக் கூற்றுக்கள் சார்பாக புதிய காசேடு தயாரிக்க வேண்டி ஏற்பட்டிருந்தது. அதன் போது கணக்காய்விற்கு உறுதிச் சீட்டுக்கள் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த போதிலும் இந்த கடன் பெற்ற ஊழியர்கள் சரியாக இனங்காணப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் அவர்களின் சம்பளத்தில் இருந்து கழிப்பதற்காக சம்பளப் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.	நிதியம் மூலம் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கு உரிய உறுதிச் சீட்டுக்கள் மற்றும் உரிய ஆவணங்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
------------------------	------------	---------------	--	---

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்	
(அ) 1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் 27(3) ஆம் பிரிவு மற்றும் 1973 மே 02 ஆந் திகதி	அங்கீகரிக்கப்பட்ட நிதியத்தைக் கட்டுப்படுத்துகின்ற யாப்பு அல்லது ஆணையாளரின் அங்கீகரிக்கப்பட்டால் தவிர மாற்றங்கள் முடியாதிருந்ததுடன் நிர்வாகம் தொடர்பாக, ஒன்று விதிக்கப்படாத விடயம் அல்லது	சேமலாப கட்டளைகள் கடித்தின் மேற்கொள்ள நிதியத்தின் கட்டளை எந்த ஒரு அது	தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் ஊழியர் சேமலாப நிதியம் ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டில் இருந்து 2021 மார்ச் மாதம் மோசடிகள் வெளிப்படுத்தப்படும் வரை இவ்வாறான பிரச்சனைகளுடனான நிலைமை	நிதியத்தின் உறுப்புரைகளுக்கு இணங்க சகல கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

<p>தொழில் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட தெங்கு பயிர்ச் செய்கை சபையின் சேமலாப நிதிய உறுப்புரையின் 6(II) ஆம் பிரிவு</p>	<p>தொடர்பாகவும் விடயங்களையும் கட்டுப்படுத்துகின்ற செயற்குழுவினரின் அதிகமானோரின் தீர்மானம், தொழில் ஆணையாளரின் மற்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் மேவுகை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அதன் பிரகாரம் செயற்பட வேண்டி இருந்த போதிலும் 2008 யூன் 19 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக செயற்குழுவினால் அங்கத்தவர்களின் வயது 55 வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னர் ஒரு தடவையும், அதற்கு 2½ வருடங்களுக்கு பின்னர் அதாவது 57½ வருடங்களைப் பூர்த்தி செய்யும் போது மீண்டும் ஒரு தடவையும் இரண்டு சந்தர்ப்பங்களின் போது முற்பணம் செலுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்காக தொழில் ஆணையாளரினதும் உள்நாட்டு இறைவரி ஆணையாளரினதும் மேவுகை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படாமல் உறுப்புரை திருத்தப்படாமல் அமுல்படுத்தப்பட்டு அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் போது 12 உத்தியோகத்தர்களுக்கு ரூபா 10,790,000 முற்பணம் செலுத்தப்பட்டிருந்தது.</p>	<p>சகல வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை. மோசடிகளை வெளிப்படுத்திய பின்னர் இது தொடர்பாக முறையான பரிசோதனை மற்றும் கணக்காய்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்த வழுக்களுடனான சம்பவங்கள் யாவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிதியம் இதுவரை செயற்பட்ட நிர்வாக செயற்குழு அங்கத்தவர்கள் தற்போது நிறுவனத்தில் சேவையில் இல்லாது இருந்ததுடன் ஏனைய அங்கத்தவர்கள் இந்த மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர். தற்போதைய நிர்வாக செயற்குழுவினால் எடுக்கப்படுகின்ற சகல தீர்மானங்களும் தொழில் ஆணையாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுவதுடன் அதற்காக அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
--	--	--

(ஆ) 1973 மே 02
ஆந் திகதி
தொழில்
திணைக்களத்தால்
அங்கீகரிக்கப்பட்ட தெங்கு
பயிர்ச் செய்கை
சபையின் சேமலாப
நிதிய உறுப்புரை

<p>(i) 5 ஆம் பிரிவு</p>	<p>நிதியம் நடவடிக்கைகள் பேர்களையுடைய செயற்குழுவினால் வேண்டி இருந்ததுடன் நிர்வாக</p>	<p>தொடர்பான மூன்று நிர்வாக நிர்வகிக்கப்பட நிர்வாக</p>	<p>2021 இல் மோசடிகள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் நியமிக்கப்பட்ட நிர்வாக செயற்குழுவினால் செயற்குழுக் கூட்டங்களை</p>	<p>கூட்டங்களை நடத்துதல், ஓய்வூதிய மாணியங்கள், கடன் மற்றும்</p>
-------------------------	---	---	---	--

செயற்குழு கூட்டம் முழுமைபெற இரண்டு பேர் இருத்தல் வேண்டும். எனினும் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்த நிர்வாக செயற்குழு கூட்டம் நடாத்தப்படாது இருந்தமை அவதானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் அந்த ஆண்டுகளின் போது செலுத்தப்பட்ட ஓய்வூதிய கடன்கள் மற்றும் முற்பணத்திற்காக நிர்வாக செயற்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.

நடாத்துதல், அதற்கான அறிக்கைகளை எழுதுதல் மற்றும் நிதி ஏற்பாடுகள் மற்றும் முற்பணங்களை விடுவித்தல் செயற்குழு அங்கீகாரத்தின் கீழ் முறையான பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முற்பணம் செலுத்துதல் நிதியத்தின் யாப்புகளுக்கு இணங்க மேற்கொள்ள வேண்டி இருந்ததுடன் கூட்ட அறிக்கை முறையாக பேணிச் செல்லப்படல் வேண்டும்.

(ii) 28 ஆம் பிரிவு

ஒவ்வொரு கலண்டர் ஆண்டிற்காகவும் தயாரி செய்யப்பட வேண்டிய நிதியத்தின் கணக்குகள், தொழில் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டு கணக்காய்வாளரால் ஒவ்வொரு பன்னிரண்டு மாதங்களுக்கும் ஒரு தடவை வீதம் கணக்காய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்த போதிலும் 2020 ஆம் ஆண்டு வரை நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வு செய்யும் நிறுவனத்தை நியமிப்பதற்காக தொழில் ஆணையாளரிடம் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.

மோசடிகளுக்கு முன்னரான காலப் பகுதியில் நிர்வாக செயற்குழுவினால் இறதிக் கணக்குகள் கணக்காய்விற்காக கணக்காய்வாளரை தெரிவு செய்து நியமிப்பதற்கான நடவடிக்கைகள் வழங்கப்பட்டிருந்த போதும் மோசடிகளின் பின்னர் இறுதிக் கணக்குகளின் கணக்காய்வு தொழில் ஆணையாளருக்கு அறிவித்ததன் அடிப்படையில் அரசாங்க கணக்காய்வு அலுவலகத்தின் மூலம் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய யாப்பின் பிரிவுகளின் பிரகாரம் நிதியத்தின் கணக்குகள் தொழில் ஆணையாளரால் அங்கீகரித்து கணக்காய்வாளரை வரவழைத்து கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

(iii) 29 ஆம் பிரிவு

செயற்குழுவினால் ஒவ்வொரு கலண்டர் ஆண்டின் போது ஒரு தடவை அங்கத்தவர்களின் கூட்டம் ஒன்று கோரப்பட வேண்டிய போதிலும் நிதியத்தால் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக அங்கத்தவர்கள் கூட்டம் நடாத்தப்பட்டிருக்கவில்லை.

மோசடிகள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் புதிய நிர்வாக செயற்குழுவினால் 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக வருடாந்த பொதுக் கூட்டம் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதியத்தின் யாப்புக்களுக்கு இணங்க அங்கத்தவர் கூட்டங்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 46,180,938 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 56,292,647 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 10,111,709 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் நிலையான வைப்பு வட்டி ரூபா 9,526,162 இனால் குறைவடைந்தமை இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் முக்கிய பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் வருமானம் மற்றும் செலவின விடயங்கள், முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்து கீழே காண்பிக்கப்படுகின்றது.

விடயம்	2020 ஆம் ஆண்டு ரூபா	2019 ஆம் ஆண்டு ரூபா	முரண்கள் ரூபா	முரண்கள் சதவீதமாக
வருமானம்				
நிலையான வைப்பு வட்டி வருமானம்	42,627,814	52,153,976	9,526,162	18
அங்கத்தவர் கடன் வட்டி	5,700,588	6,202,810	502,222	8
செலவினம்				
முதலீட்டுத் தொகுதிகளுக்கான முகாமைத்துவ கட்டணம்	1,991,429	1,906,422	85,007	4

2.3 (அ) நிதியத்தின் நிதிக் கூற்றுக்கள் 2018 ஆம் ஆண்டு வரை தனியார் கணக்காய்வு நிறுவனத்தால் கணக்காய்வு செய்யப்பட்டதுடன் 2018 இன் நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முனைப்பழியற்ற கணக்காய்வு அபிப்பிராயம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 2022 மார்ச் 26 ஆம் திகதி நிதியத்தின் நிதிக் கூற்றுக்கள் கணக்காய்விற்காக இடையூறு இன்றி இருந்தமைக்கு சட்டமாதிரியால் வழங்கப்பட்டிருந்த விளக்கமளித்தலின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் 2019 ஆம் ஆண்டு முதல் நிதியத்தின் கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

(ஆ) அங்கத்தவர் நிதியப் பகுப்பாய்வு

2020 ஆம் ஆண்டின் இறுதியில் நிதியத்தில் 706 அங்கத்தவர்கள் இருந்ததுடன் அங்கத்தவர் நிதியப் பெறுமதி ரூபா 695 மில்லியன் ஆகும். மீளாய்வாண்டில் அங்கத்தவர் பங்களிப்பு ரூபா 87 மில்லியன் ஆக இருந்த போதிலும் ஆண்டின் போது முற்பணம் மற்றும் மானியம் ஆக ரூபா 89 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே மீளாய்வாண்டின் போது ரூபா 28 மில்லியன் கடன் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் ரூபா 23 மில்லியன் கடன் மீள அறவிடப்பட்டிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மோசடியினால் நிதியத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை தீர்த்து வைப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் உரிய நபர்களுக்கு எதிராக சிவில்	தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் ஊழியர் சேமலாப நிதியத்தின் காசோலைகள் மூலம் இடம்பெற்ற நிதி	மோசடிகள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு

வழக்கு தொடர வேண்டியிருந்த போதிலும் 2023 திசம்பர் 31 வரை அவ்வாறான வழக்கு தொடரப்படாது இருந்தமை அவதானிக்கப்பட்டது. மேலும் மோசடிகள் இடம் பெற்ற காலப் பகுதியான 2012 முதல் 2021 வரை நிதியத்தின் கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காசோலைகளில் இரண்டாவது கையொப்பம் இட்ட நிதியத்தின் தலைவர்கள் 07 பேர் மற்றும் பதிற்கடமை மற்றும் இரட்டை அடிப்படையில் நியமிக்கப்பட்ட பொது முகாமையாளர்கள் 07 பேர்கள் தொடர்பாக எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைகளும் 2024 யூலை 31 ஆந் திகதி வரை மேற்கொள்ளப்படாது இருந்ததுடன் மொத்த மோசடி ரூபா 15,898,523 மாத்திரம் 2023 திசம்பர் 31 ஆந் திகதி வரையில் அறவிடப்பட்டுள்ளது.

மோசடிகளுக்கு உரியதான அறவிடல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக தொடரப்பட்டிருந்த சிவில் வழக்கு தெங்குப் பயிர் செய்கை சபையினால் தாமதம் இன்றி சட்டமாதிபர் திணைக்களத்தினாலும் மீண்டும் தொடர்வதன் அடிப்படையில் அகற்றப்பட்டிருந்தது. நிதியத்தின் இரண்டாவது கையொப்பம் இடுவருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டி இருந்ததுடன் மோசடி செய்யப்பட்ட பணத்தை அறவிடுவதற்கும் தாமதம் இன்றி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.